



தேனீ இணையத்தளம்

www.Thenee.com / www.Theneeweb.de

Email: Thenee41@hotmail.com / Theneeweb@yahoo.de



Online Newspaper in Tamil

Vol.10

13.11.2012

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (73)

73. புலிகளின் சுத்தத் தமிழ் இயக்கத்தில் 'ஓட்டகம்' புகுந்த கதையும், மனிதர்கள் வதை முகாம் புகுந்த கதையும்!

நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆணைக்கோட்டைச் வதை முகாமிலிருந்து இடையிடையே சிலர் நள்ளிரவில் திடீரென வெளியே அடைத்துச் செல்லப்படுவர். அதற்கான காரணங்கள் பலவாறாக இருக்கும். சிலர் கொல்லப்படுவதற்காகக் கொண்டு செல்லப்படுவர். சிலர் தமது எஞ்சிய சிறை வாழ்க்கையை வேறு ஒரு சிறை முகாமில் கழிப்பதற்காக அழைத்துச் செல்லப்படுவர். அபூர்வமாக ஒரு சிலர் விடுதலை செய்யப்படுவதற்காகவும் கூட்டிச் செல்லப்படுவதுண்டு. ஆனால் இவர்களில் யாருக்குமே, தாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது இறுதிவரை தெரிந்திருக்காது.

கைதிகள் வெளியே கொண்டு செல்லப்படுவது இடையிடையே நிகழும் விடயமாக இருந்த அதேவேளையில், உள்ளே வருபவர்கள் பெரும்பாலும் திசைரி வந்த வண்ணம் இருப்பர். அவர்களில் சிலர் வேறு சிறைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்படுபவர்களாக இருப்பர். பெரும்பாலோர் அன்றோ அல்லது ஒருசில தினங்கள் முன்னதாகவோ, ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் புலிகளினால் பிடிக்கப்பட்டவர்களாக இருப்பர்.

அப்படி வருபவர்களிடம் உள்ளே உள்ள கைதிகள் உடனடியாகப் பேசமாட்டார்கள். அதற்குப் பிரதான காரணம், வருபவர் புலிகளினால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம்தான். அடுத்த காரணம், அவருடன் அவசரப்பட்டுக் கதைத்துவிட்டால், அவர் தனது விசாரணையின் போது சொல்லிவிடலாம் என்ற அச்சம்.

புதிதாகப் பிடித்து வரப்படுபவர்களுடன் கதைப்பதில் உள்ளே இருப்பவர்கள் மிகவும் ஆவலாக இருப்பர். ஏனெனில் உள்ளே இருப்பவர்கள் மிக நீண்டகாலமாக - சிலர் பல வருடங்களாகக்கூட - வெளி உலகத் தொடர்கள் அற்று இருப்பதால், வெளியே நடைபெறும் விடயங்களை அறிய ஆவலாக இருப்பர். எனவே வருபவரை நன்கு அவதானித்து நோட்டமிட்டு, ஆபத்தில்லாதவர் என்று கண்ட பின், அவரைப் 'பேட்டி' காண்பர்.

ஒருநாள் இரவு புதிதாக ஒருவரை புலிகள் எமது சிறைச்சாலைக்கு 'விருந்தாளியாக அழைத்து வந்தனர். சிறைக் கதவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கைவிளக்கின் ஒளியில் அந்தப் புதியவர் நரைத்த தலையுடனும், பெரிய மீசையுடனும் காணப்பட்டார். அவர் உள்ளே வந்து விளக்கின் பக்கமாகத் தனது முகத்தைத் திருப்பிய பின்னர்தான், அவரது முகம் நன்கு தெளிவாகத் தெரிந்தது. அந்த முகத்தைக் கண்டதும் நான் ஆச்சரியத்தால் திகைத்துப் போனேன்.

புதிதாக வந்தவரை எனக்கு நன்கு தெரியும். ஆனால் அவருக்குப் பெரும்பாலும் என்னைத் தெரியாது. இவரை நான் அடிக்கடி நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் காண்பதுண்டு. நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குப் பின்புறமாக முன்பு ஒரு வாசிகசாலை இருந்தது. அதை இலங்கை - சோவியத் நட்புறவுச் சங்க யாழ்ப்பாணக் கிளை நடாத்தி வந்தது. அந்த வாசிகசாலையின் உட்புறத்தே, யாழ்ப்பாணத்தில் காலஞ்சென்ற தோழர் மு.கார்த்திகேசுனாடன் இணைந்து கம்பூனியன்ட் கட்சியை உருவாக்கிய இராமசாமி ஐயரின் பெரிய அளவிலான உருவப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கம்பூனியன்ட் கட்சி ஆதரவாளர்கள் அந்த வாசிகசாலையில் மாலை வேளைகளில் கூடிச் சம்பாசித்துக் கலைவது அன்றாட நிகழ்ச்சியாகும்.

நானும் சில வேளைகளில் அந்த வாசிகசாலைப் பக்கம் போவதுண்டு. அப்படிப் போகும் வேளைகளில், இப்பொழுது எமது சிறைக்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்டிருப்பவரைக் கண்டிருக்கிறேன். பின்னர் நல்லூர் கோவில் விஸ்தரிப்புக்காக அந்த வாசிகசாலை அகற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும் இந்த பெரிய மீசைக்காரரை நான் பின்னரும் அடிக்கடி சந்திப்பதுண்டு.

நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பால்சாலை இயங்கி வந்தது. நல்லூருக்கு அருகாமையில் அத்தியடியில் வசித்து வந்த நான் அடிக்கடி பால் வாங்குவதற்காக அந்தப் பால்சாலைக்குச் செல்வதுண்டு. அங்கு இந்த மீசைக்காரரும் வருவதுண்டு. அத்துடன் முன்பு நல்லூர் கந்தசாமி கோவிலுக்குப் பின்னால் இருந்த வாசிகசாலையில் கூடும் சில கம்பூனியன்ட் கட்சிக்காரரும் அங்கு வருவார்கள். எல்லோரும் பால் வாங்குவதற்காகத்தான் வருவார்கள் என்ற போதிலும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவதும் அவர்களது நோக்கமாகும். அவர்களைச் சந்தித்து அளவளவுவதற்கென்றே, இந்த மீசைக்காரர் தான் வசிக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இருந்து வருகிறார் என அறிந்து கொண்டேன்.

அங்கு கூடும் கம்பூனியன்ட் கட்சியினர் எல்லோரும் சோவியத் சார்பு பிரிவினர் என்றபடியால், சீன சார்பு பிரிவைச் சேர்ந்த நான் அவர்களுடன் பரிச்சயமுடையவனாக இருக்கவில்லை. அதனால் அவர்களுடன் நான் உரையாடுவதில்லை. ஆனால் அவர்களது சுவாரசியமான உரையாடலைக் கேட்பதற்காக, பால் வாங்கிய பின்னரும் நான் அங்கே சிறிது நேரம் தரித்து நிற்பதுண்டு. அவர்களது உரையாடல் பெரும்பாலும் புலிகளைப் பற்றியதாகவே இருக்கும். அந்தக் காலகட்டம் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறி, யாழ்குடாநாடு முற்றுமுழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்.

புலிகளைப் பற்றி யாராவது வாய் திறந்து விமர்சனம் செய்தால், அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது சிறு பிள்ளைக்குக்கூட தெரியும். அப்படி இருக்கையில், இந்தப் பால்சாலையில் கூடும் நான் குறிப்பிட்ட நபர்கள் பகிரங்கமாக எவ்வித அச்சமும் இன்றி புலிகளை விமர்சனம் செய்வர். இவர்களது விமர்சனங்களைக் கேட்ட பால் வாங்க வரும் சிலர், "இவை ஒரு நாளைக்கு அவங்களிட்டை நல்லா வாங்கிக் கட்டப் போகினம்" எனக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்வுகள் நடந்த காலகட்டத்தில் புலிகள் கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். தமிழ் சினிமாப் படங்கள் உட்பட, இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை விதித்திருந்தனர். கோண்டாவிலிலுள்ள புலிகளது அரசியல் தலைமைக் காரியாலயத்துக்கு எம்மைப் போன்ற புத்தக நிலையங்கள் நடாத்துபவர்களை அழைத்த புலிகள், ஒரு நீண்ட பட்டியல் ஒன்றைத் தந்து, அதிலுள்ள தமிழக சஞ்சிகைகள் எவற்றையும் விற்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர். ஏற்கெனவே கொழும்புப் பத்திரிகைகளுக்கும் புலிகள் தடை விதித்திருந்தனர்.

அத்துடன் வந்ததக நிறுவனங்களின் பெயர்களை சுத்தத் தமிழில் எழுத வேண்டும் என்றும், அதன் பெயர்ப் பலகைகளில் தமிழைத் தவிர ஆங்கில, சிங்கள எழுத்துகள் இருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். அத்துடன் 'புத்தக' என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக 'பொத்தக' (சிங்களத்தில் புத்தகத்தை பொத் என்றுதான் கூறுவார்கள்) என்று எழுத வேண்டும் என்றும் கூறினார்கள். அதன் காரணமாக, எமது புத்தக நிலையத்தின் பெயர்பலகையில் மிக நீண்டகாலமாக (சுமார் 32 வருடங்கள்) இருந்த 'யாழ் புத்தக நிலையம்' என்ற பெயரை



Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

சொல்ல மறந்த கதை:

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்

ஐயசேனவும் ராஜகலேந்திரனும்

முதற்பக்கம்
யாழ்ப்பாணநகரசபை
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅணல்
நெருப்பு
புளொட்
துர்
டெலோநியூஸ்
இலங்கைநெற்
பின்முகள்
குத்திரம்
மகாவலி
உண்மைகள்
கவிமலர்
கிருத்தியம்
அலை
பூத்தளிர்
எங்கள்தேசம்
நேயாப்நடேசன்
விடிவெள்ளி
எங்கன்புமி
தமிழ்புகே
புயல்
புளொட் யுகே
யாழ்ப்பாணம்
பண்ணியாபின்
யவனாருடே
எஸ்.ஆர்.லெம்பட்
பலீர்
தமிழ்புள்ளி
கவசங்களைதல்
தூங்காத கண்கள்
யாழ்ப்பாணம்
தமிழ்குரல்
துருவம்
தினசரி
இலங்கை முஸ்லிம்
ஆயுர்
ஆறாம் அறிவு
எதுவன்றி
அறிக்கை நியூஸ்
தாப் நாடு
ARRR
Asientribune
The lka academic
Tamil Week
The Hindu
Daily News
Sunday Times
Daily Mirror
The island
The Sunday Leader
ColomboPage
Sunday Times
CNN

BBC

Newsnow

அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 'யாழ் பொத்தக நிலையம்' என்று எழுதியதுடன், அதிலிருந்த ஆங்கில, சிங்கள எழுத்துகளையும் அழிக்க வேண்டியதாயிற்று. சுமார் 1500 ரூபா செலவிலான புதிய பெயர்ப்பலகையை, எமது கடைக்கு அருகாமையில் வசித்த புலிகளின் ஆதரவாளரான பெயர்ப்பலகை எழுதும் ஒருவர் மூலமாகச் செய்தோம்!

புலிகள் சுத்தமான தமிழ் பெயர்கள் என்று சொல்லிக்கொண்டு, பாண் என்பதற்கு வெதுப்பி என்றும், பேக்கரி என்பதற்கு வெதுப்பகம் என்றும், ஐஸ் கிரீம் கடைக்கு குளிர்களி நிலையம் என்றும், றிவைண்டிங் கடைக்கு மீள் முறுக்கி நிலையம் என்றும், காருக்கு மகிழுந்து என்றும் பெயர்களை மாற்றினார்கள். ஏல்லோரும் தமது வர்த்தக நிறுவனங்களுக்கு சுத்தமான தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என புலிகள் வலியுறுத்திய காரணத்தால், ரயர் ரியூப்களை ஓட்டும் தொழில் செய்து வந்த ஒருவர் தனது கடைக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாது தவித்து, இறுதியில் கோண்டாவிலிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்திற்கே சென்று தனது கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது, அங்கிருந்த 'தமிழ் பண்டிதர்' ஒன்று 'ஓட்டகம்' என்று பெயர் வைக்கும்படி கூறியதாக அந்தக் காலத்தில் ஒரு கதை உலா வந்ததுண்டு!

எல்லாவற்றையும் சுத்தமான தமிழுக்கு மாற்றிய புலிகள், தமது பெயர்களுக்கு முன்னால் இருந்த 'கப்டன்', 'லெப்டினன்ட் கேணல்', 'பிரிகேடியர்' என்ற பெயர்களை மட்டும் இறுதிவரை மாற்றவே இல்லை. இந்த விடயம் சம்பந்தமாக ஒருமுறை நல்லூர் பால்சாலையில் இந்த மீசைக்காரர் சுட்டிக்காட்ட, நான் உட்பட அங்கிருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தோம்.

அந்த நேரத்தில் அந்தப் பால்சாலைக்கு வந்திருந்த எனக்கு நன்கு அறிமுகமான, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'உதயன்' பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த, திரிகோணமலையைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். புலிகள் இந்த சுத்தத் தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர், தான் ஒருமுறை தன்னுடன் நல்ல மாதிரிப் பழகும் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரிடம், புலிகளின் பிரதித் தலைவரான கோ.மகேந்திராசாலை ஏன் 'மாத்தையா (ஐயா) எனச் சிங்களத்தில் அழைக்கிறீர்கள் எனக் கேட்டதாகவும், அதற்கு அந்த புலி உறுப்பினர் 'மாற்று ஐயா' என்பதைத்தான் தாம் மாத்தையா என்று அழைப்பதாகச் சொல்லிச் சமாளித்துக் கொண்டதாகச் சொன்னார்.

இருந்தாலும், இந்த நல்லூர் பால்சாலையில் புலிகளைத் தினசரி விமர்ச்சித்து மகிழ்பவர்கள் பற்றி யாராவது ஒருவர் புலிகளுக்குத் தகவல் சொல்லி, அதன் காரணமாக இவர்கள் ஒருநாள் கம்பி எண்ண வேண்டி ஏற்படலாம் என எனக்குள் எண்ணிக் கொண்டேன். ஆனால் அந்த பால்சாலையில் அவர்களுடன் சேர்ந்து ஒருபோதும் கதைக்காத, அவர்களது கதைகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த நான் (வேறு காரணங்களுக்காக), அவர்களை விட முன்னதாகக் கம்பி எண்ண வேண்டி வந்துவிட்டது.

நான் இந்தச் சிறைக்கு வந்த பின்னர், புலிகளைப் பகிரங்க இடங்களில் விமர்ச்சித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிலரும் ஏற்கெனவே அங்கிருக்கும் தகவலை அறிந்து கொண்டேன். அந்தத் தகவலை எனக்குச் சொன்னவர், இடைக்காட்டில் புலிகளின் ஆதரவாளர்களை, இருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, எனது சிறைக் கூண்டினுள் அடைக்கப்பட்டிருந்த எனது உறவினர் ஒருவராகும். அவர் இதைச் சொன்ன போது, உடனடியாகவே நான் அவருக்கு நல்லூர் பால்சாலையில் சந்தித்து புலிகளை விமர்ச்சிப்பவர்களைப் பற்றிக் கூறி, அவர்களின் கதையைப் புலிகள் கேட்டார்களானால், அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் கொடுப்பார்கள் என, நகைச்சுவையாகக் கூறி வைத்தேன்.

என்ன ஆச்சரியம், அங்கு அவ்வாறு புலிகளைப்பற்றி கதைத்தவர்களில் ஒருவரான அந்த மீசைக்காரர்தான், புலிகளின் விருந்தாளியாக இப்பொழுது உள்ளே வந்திருக்கிறார்.

தொடரும்

[முன்னைய பதிவுகள்](#)